

கே.எம்.சி.எச்.மருத்துவமனையில்

கல்லீரல் பரிசோதனை மருத்துவ முகாம் வரும் 30ம் தேதி வரை நடக்கிறது

எம்.ஆர்.ஐ. லிவர் ஸ்கேன் உட்பட அனைத்தும் ரூ.2,500 மட்டுமே!

கோவை, ஏப்.24:கே.எம்.சி.எச். மருத்துவமனை கல்லீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் ரா.அருள்ராஜ் கூறியதாவது: குடிப்பழக்கம், கல்லீரலில் கொழுப்பு படிவது மற்றும் ஹெபாடைடிஸ் வைரஸ் பாதிப்பு ஆகியவற்றால் கல்லீரல் பாதிப்படைந்து, சிரோசிஸ் (cirrhosis) எனும் கல்லீரல் பாதிப்பு முற்றிய நிலைக்கு சென்றுவிடும். பின்னர் சில ஆண்டுகளில் கல்லீரல் முழுமையாக செயலிழந்துவிடும். கல்லீரலில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. மாற்று கல்லீரல் பொருத்தாவிட்டால் உயிரிழப்பு ஏற்படும்.

மது குடிப்பவர்கள், கொழுப்பு சத்து நிறைந்த உணவு பழக்கம் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், ஏற்கனவே மஞ்சள் காமாலை பாதிப்பிற்கு ஆளானவர்கள், ஜீரண தொந்தரவு, கால் வீக்கம் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் முன் னெச்சரிக்கையுடன் கல்லீரல் பாதிப்பை கண்டறிய வேண்டும். மேலும் அனைவருக்கும் ஹெபாடைடிஸ் பி மற்றும் சி வைரஸ் பாதிப்பு வரக்கூடிய வாய்ப்பு உள்ளதாலும், தங்களது கல்லீரலின் நலம் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

கல்லீரல் ஹெபாடைடிஸ் பி, சி ஆகிய வைரஸ்களால் உண்டாகும் பாதிப்புகளை கண்டறிய ரத்த பரிசோதனையும், கல்லீரல் செயல்பாட்டு நிலையை கண்டறிய ரத்த பரிசோதனையும் (LFT) மேற்கொள்ள வேண்டும். அதோடு, கல்லீரல் பாதிப்புகளை கண்டறியும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையும், கல்லீரலில் எந்தளவு கொழுப்பு படிந்துள்ளது என்பதை துல்லியமாக கண்டறியும் எம்.ஆர்.ஐ. லிவர் ஸ்கேன் பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும். இத்தகைய பரிசோதனைகள் அனைத்தையும் கே.எம்.



▶ டாக்டர் அருள்ராஜ்

சி.எச்.மருத்துவமனையில் மேற்கொள்ள ரூ.13,600 கட்டணமாகும்.

ஆனால், ஏப்.19ம் தேதி உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு கே.எம்.சி.எச்.மருத்துவமனையில் கடந்த 18ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை மாபெரும் கல்லீரல் பரிசோதனை முகாம் நடந்து வருகிறது. இதில் மேற்கூறிய அனைத்து பரிசோதனைகளும் சிறப்பு சலுகை கட்டணமான ரூ.2,500ல் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கல்லீரல் சிறப்பு மருத்துவரின் ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. இத்தகைய பரிசோதனை மூலம் பாதிப்பு நிலை துவக்கத்திலேயே கண்டறியப்பட்டால் மேல் சிகிச்சைகள் மேற்கொண்டு கல்லீரல் பாதிப்பை முழுமையாக குணப்படுத்தி மாற்று கல்லீரல் பொருத்துவதை தவிர்க்கலாம்.

மேலும் விபரங்களுக்கும், பரிசோதனைக்கான முன்பதிவிற்கும், கல்லீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் ரா.அருள்ராஜ், கே.எம்.சி.எச்.மருத்துவமனை, அவினாசி ரோடு, கோவை. போன் : +917708877068, +914224324641, இ-மெயில் : drarulraj@kmchhospitals.com ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம்.

**எம்.ஆர்.ஐ. லிவர் ஸ்கேன்
கே.எம்.சி.எச்-ல் மட்டுமே !**

தென்னிந்தியாவில் முதன் முதலாக கோவையில் 'எம்.ஆர்.ஐ. லிவர் ஸ்கேன்' கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையில் மட்டும் தான் உள்ளது. கல்லீரல் சிகிச்சைக்கு மேற்கத்திய நாடுகளில் உள்ள நவீன சிகிச்சை முறைகள் இங்கு அளிக்கப்படுகிறது.